

புத்தள பிரதேச சபை - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

புத்தள பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு புத்தள பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும்

எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் செலவிடப்பட்ட வருமானச் செலவினம் ரூபா 608,482 மூலதன செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2005 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது சரி செய்வதாக.	கணக்குகள் சீராக்கம் செய்யப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் செலவிடப்பட்ட ரூபா 42,754,243 ஆன அபிவிருத்தி செலவினம் மூலதனமாக்கப்பட்டு இருக்கவில்லை.	- மேற்படி -	- மேற்படி -
(இ) மீளாய்வாண்டில் திசெம்பர் 31 இல் உள்ளவாறு காசேட்டில் மீதி ரூபா 17,030,935 ஆக இருந்த போதும் நிதி நிலைமை கூற்றில் ரூபா 15,348,196 என காண்பிக்கப்பட்டமையால் ரூபா 1,682,739 தொகை குறைத்துக் காண்பிக்கப் பட்டிருந்தது.	- மேற்படி -	- மேற்படி -
(ஈ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு உள்நாட்டு கடன் அபிவிருத்தி நிதியத்தின் கணக்கில் நடைமுறை அல்லாத பொறுப்புக்கள் ரூபா 6,887,589 ஆகவும் நடைமுறை பொறுப்புக்கள் ரூபா 864,933 கூடுதலாகவும் காண்பிக்கப்பட்டு இருந்தது.	- மேற்படி -	- மேற்படி -

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம்			
(i) 19 (xii) பிரிவு	பிரதேச சபையின் கடைத் தொகுதியில் 15 கடைகளை 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக குத்தகைக்கு வழங்கும் போது விடயப் பொறுப்பு அமைச்சரின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை. படாமல்	அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக	நீண்ட காலமாக ஆதனங்களை குத்தகைக்கு வழங்குவதற்குரிய விடயப் பொறுப்பு அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
(ii) 24(1) (அ) பிரிவு	சபையால் நடத்திச் செல்லப்படுகின்ற வீதி பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட 202 வீதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு வீதி பதிவேடுகள் நாளதுவரையாக்கப்பட்டு இருக்கவில்லை	இனங்காணப்பட்ட வீதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு உள்யுராட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதிவே	வீதி பதிவேடு நாளதுவரையாக் கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 571	2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ரூபா 1,464,823 பெறுமதியான 45 பொது வைப்புக்கள் தீர்வு செய்யப்பட்டிருக்கவில்லை.	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் எதிர்வரும் நடவடிக்கை எடுப்பதாக	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 32,806,805 ஆக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 14,687,703 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரியதாகச் மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023				
வருமான மூலம்	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
(i) வீதவரியும் வரியும்	8,346,732	8,418,151	3,568,820	4,401,524	6,248,067	3,394,049	4,140,316	5,804,787	
(ii) வாடகை	6,796,800	15,174,860	9,708,850	7,839,027	66,344,000	9,662,650	6,931,625	4,452,546	
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணங்கள்	2,486,000	2,410,200	2,446,200	-	2,381,000	1,571,796	1,703,796	-	
(iv) ஏனைய வருமானம்	85,935,000	62,595,104	54,283,238	15,950,588	68,319,000	43,078,107	34,746,922	10,072,022	
மொத்தம்	103,564,532	88,598,315	70,007,108	28,191,139	143,292,067	57,706,602	47,522,659	20,329,355	

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்டிருந்த ரூபா 88,598,315 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 28,191,139 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது பட்டியலிட்ட வருமானத்தில் 32 சதவீதம் ஆக இருந்தது.	நிலுவை தொகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) நிலுவை வீதவரி மற்றும் வரி	2025 ஆம் ஆண்டில் - மேற்படி - நிலுவை தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பட்டியலிடப்பட்டிருந்த வீதவரி வருமானம் ரூபா 8,418,151 ஆக இருந்ததுடன் ஆண்டில் 48 சதவீதம் அதாவது ரூபா 4,016,627 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.		

(இ) வாடகை

மீளாய்வாண்டில் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பட்டியலிடப்பட்டிருந்த கடை வாடகை வருமானம் ரூபா 14,919,060 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 64 சதவீதம் அதாவது ரூபா .9,559,850 தொகை மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் நிலுவை நிலுவை கடை வாடகையை வருமானத்தை அறவிடுவதற்கு உடன்படிக்கை உடன்படிக்கை எடுப்பதாக. பிரகாரம் அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஈ) மீளாய்வாண்டில் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை வாடகை ரூபா 4,452,546 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 52 சதவீதம் அதாவது ரூபா .2,305,975 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.

- மேற்படி -

- மேற்படி -

(உ) ஏனைய

மீளாய்வாண்டின் ஜனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டு களுக்குரிய நிலுவை இயந்திரக் கடன்பட்டோர் ரூபா 11,296,081 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 52 சதவீதம் அதாவது ரூபா 5,839,110 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் 48 சதவீதம் அதாவது ரூபா 5,456,970 தொகை மேலும் அறவிடப்பட வேண்டியிருந்தது

2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

மாகாண சபையின் பிரதான செயலாளரிடமிருந்தும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 2,602,500 தொகையும் முத்திரைக் கட்டணங்கள் ரூபா 11,469,792 ஆக இருந்தது.

எதிர்வரும் காலங்களில் நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக

நிலுவை வருமானத்தை ஆண்டினுள் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) பிரதேச சபையால் மீளாய்வாண்டின் போது சபையினால் பராமரிக்கப்படுகின்ற வீதி விளக்குகள் தொடர்பில் கணப்பீடு ஒன்று மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் அதிகார பிரதேசத்தில் பிரதேசத்திற்குரிய வீதி விளக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பாக இளங் காண்டிருக்கவில்லை.

சபையினால் பராமரிக்கப்படுகின்ற வீதி விளக்குகள் கணப்பீடொன்று மேற்கொண்டு எந்தளவு வீதி விளக்குகளின் எண்ணிக்கையொன்று இருக்கின்றது என்பதை இனங் காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

வீதி விளக்கு பதிவேடு நாளாவது வரையாக்கப் பட்டு பேணப்பட வேண்டும்.

- (ஆ) பிரதேச சபைக்குரிய புத்தள பழைய பொறுப்பான தரப்பினரை கடைகள் தொடர்பாக வியாபாரக் கடைத்தொகுதி அமைந்துள்ள 4 இனங்காண்பதற்கு முறையான கோவைகள் மற்றும் கடைகளுக்கு உரிய குத்தகை பரிசோதனையொன்று பதிவேடுகள் பேணப்பட உடன்படிக்கை உள்ளடக்கப்பட்ட கோவைகள் நடத்துவதற்கும் எதிர்வரும் வேண்டும் காணாமல் போயிருந்ததுடன் அது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக. பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் இனங் காணப்பட்டு முறையான பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டு இருக்கவில்லை.

3.2 வெளிப்படையான முறைகேடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

முன்னைய ஆண்டுகளின் போது சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நீர் மோட்டர்களை பரீட்சித்த போது சபையிடம் 75 HP இயலளவில் பயன்படுத்தப்படக்கூடிய நீர் மோட்டர் ஒன்று மாத்திரம் இருந்ததுடன் அது செயலிழந்து இருந்தமையால் 2023 ஜூன் 15 ஆம் திகதி ரூபா 276,000 செலவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் திருத்தம் செய்யப்பட்டு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும்பாது மீண்டும் அம்மோட்டாரை திருத்தம் செய்வதற்கு 2023 ஒக்டோபர் 31 ஆந் திகதி 276 ஆம் இலக்க உறுதிச் சீட்டின் மூலம் அதே நிறுவனத்திற்கு ரூபா 293,975 தொகையில் போலியாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

கொடுப்பனவு அனைத்தையும் நன்றாக பரீட்சித்து கொடுப்பனவு செய்யப்பட்டதாக—

பரிந்துரை

போலியான செய்யப்பட்ட கொடுப்பனவு தொடர்பாக நிதிப் பிரமாணங்கள் 156 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

- (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பிரதேச சபையால் பயன்படுத்தப்படுகின்ற ரூபா 260,848,380 பெரறுமதியான 66 காணிகளுக்காக உரித்து உறுதி பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

காணி மற்றும் கட்டிடங்களை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக.

பரிந்துரை

காணி மற்றும் கட்டிடங்களின் உரித்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

- (ஆ) பிரதேச சபைக்கு உரிய புத்தள பழைய கடைத்தொகுதியில் அமைந்துள்ள 04 கடைகள் 2011 இருந்து மீண்டும் கையேற்கவோ அல்லது தற்போது உள்ள நபர்களுடன் உடன்படிக்கைகளை செய்து துப்பிக்கவோ செய்து சபைக்கு சொந்தமான ஆதனங்களை பாதுகாப்பதற்கு உத்தியோகத்தர்களின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

04 கடைகளையும் மீண்டும் கையேற்பதற்கு அல்லது உடன்படிக்கை செய்து சபைக்கு சொந்தமான ஆதனங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக.

சபைக்கு சொந்தமான ஆதனங்களை பாதுகாப்பதற்கு சபை கவனம் செலுத்த வேண்டும்.

(இ)	சபைக்கு உரிய சவ உழவு இயந்திரம் 7 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டிருந்ததுடன் அதனை கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக.	வாகன கைதவிர்ப்பதற்குரிய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	---	---	---

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் ஒக்தோபர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 05 பதவிகளுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட பதவியணியின் பிரகாரம் 06 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்றும் ஒரு பதவிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை விஞ்சி 12 ஊழியர்கள் மிகையாக இருந்ததுடன் அவ்வெற்றிடங்கள் மற்றும் மிகைகள் சரிசெய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

சபையின் கருத்துரை

ஊழியர் ஆட்சேர்ப்பு பிற போடப்பட்டதன் பேரில் பற்றாக்குறையொன்று காணப்படுவதாகவும் 2023 வருடாந்த இடமாற்றத்தின் பேரில் மிகை உருவாகியுள்ளதாக

பரிந்துரை

பதவியணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதுடன் மிகை பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 03 வருமான விடயங்களில் 121 சதவீதம் முதல் 1237 சதவீதம் வரையிலும் 04 செலவின விடயங்களில் 64 சதவீதம் முதல் 619 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டது.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

வருடாந்த பாதீட்டு மதிப்பீடு நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டியதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடடிக்கை எடுத்தல் வேண்டும்

4.2 நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

ஐக்கிய நாடுகளின் “நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் 2030” தொடர்பாக அறிவூட்டியிருந்த போதும் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அளவிடுவதற்காக குறிகாட்டிகள் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் இலக்குகளை இனங்காண்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக.

பரிந்துரை

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அளவிடுவதற்காக குறிகாட்டிகள் இனங்காணப்பட வேண்டும்.